

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கித்துல் அபிவிருத்தி சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதி செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக் கூற்றுக்களுக்கான பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 1971 இன் 46 ஆம் இலக்க தெங்கு அபிவிருத்தி சட்டத்தின், 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தினதும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது சபையினை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய

பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இயலுமான அளவில் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- சபையின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களை தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த நியமம் தொடர்பாக இணங்காமை முகாமைத்துவ கருத்துரை பரிந்துரை

இலங்கை பொதுத்துறை கணக்கீட்டுத் தவறு 2025 ஆம் நியமம் பிரகாரம் நியமம் இலக்கம் 07 இன் 69 ஆம் பந்திக்கு ஆண்டின் கணக்கு தேய்மானக் முரணாக, சொத்துக்கள் கொள்வனவு அறிக்கைகள் மூலம் கொள்கைகள் செய்யப்பட்ட ஆண்டில் தேய்மானம் திருத்தப்பட்டுள்ளது. பின்பற்றப்பட செய்யாதிருக்கவும், சொத்துக்கள் வேண்டும். அகற்றப்படும் ஆண்டில் முழு ஆண்டிற்கும் தேய்மானம் செய்யவுமான கொள்கையை சபை பின்பற்றியிருந்தது. இதனால், 2023 ஆம் ஆண்டில் கொடையாகப் பெறப்பட்டதும், பயன்பாட்டிற்குத் தயாரான நிலையில் இருந்ததுமான ரூபா 1,847,025 பெறுமதியான சொத்துக்கள்,

மீளாய்வாண்டிற்காக தேய்மானம்
செய்யப்படாததால், ஆண்டின் தேய்மானம்
மற்றும் பற்றாக்குறை ரூபா 369,405 இனால்
குறைவாகக் காட்டப்பட்டிருந்தது.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) காசுப் பாய்ச்சல் கூற்றின் ஆரம்பக் காசு மற்றும் காசுக்கு சமமானவற்றின் மீதியான ரூபா 491,212 உடன் இறுதி தேறிய காசுப் பாய்ச்சலான ரூபா 298,553 ஐ கூட்டுவதன் மூலம் ஆண்டிறுதி காசு மற்றும் காசுக்கு சமமானவற்றின் மீதி ரூபா 789,765 ஆக இருக்க வேண்டிய போதிலும், சபையினால் 2024 திசெம்பர் 31 இல் இறுதி காசு மீதியாக ரூபா 326,025 எனக் காட்டப்பட்டிருந்தமையால் ரூபா 463,740 வித்தியாசமொன்று அவதானிக்கப்பட்டது. எனவே, காசுப் பாய்ச்சல் கூற்று சரியாகத் தயாரிக்கப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.	2025 ஆம் ஆண்டின் கணக்கு அறிக்கையில் காட்டப்பட்டுள்ள காசுப் பாய்ச்சல் கூற்றின் 2024 ஆம் ஆண்டிற்கான ஒப்பீட்டுத் தரவு நிரலில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.	காசுப் பாய்ச்சல் கூற்று சரியாகத் தயாரிக்கப்பட வேண்டும்.
(ஆ) நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு செலுத்தப்பட்ட எரிபொருள் கொடுப்பனவான ரூபா 1,255,920, போக்குவரத்து கொடுப்பனவான ரூபா 600,000 மற்றும் தொலைபேசிக் கொடுப்பனவான ரூபா 109,548 என்பன தனிநபர் ஊதியம் மற்றும் படிகள் என்பதன் கீழ் பதியப்படாமல், தனித்தனி செலவினப் பிரிவுகளின் கீழ் கணக்கிடப்பட்டிருந்தன.	இந்தத் தவறு 2025 ஆம் ஆண்டின் கணக்கு அறிக்கைகளில் மூலம் திருத்தப்பட்டுள்ளது.	செலவினங்கள் சரியாக வகைப்படுத்தப்பட்டு நிதி கூற்றுக்களில் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.
(இ) சபையினால் பயன்படுத்தப்பட்டு வருவதும், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதுமான KD - 1859 மற்றும் PG - 1901 ஆம் இலக்கங்களைக் கொண்ட 02 வாகனங்களை மதிப்பிட்டு நிதி கூற்றுக்களில் உள்ளடக்குவதற்கு மற்றும் சபைக்கு கையேற்பதற்கும் 2025 திசெம்பர் 31 ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.	KD - 1859 ஆம் இலக்க வாகனமானது சபையின் தினசரி கடமைகளுக்காக வரிசை அமைச்சிடமிருந்து வழங்கப்பட்டிருந்ததுடன், PG - 1901 ஆம் இலக்க வாகனமானது சபைத் தலைவரின் உத்தியோகபூர்வ கடமைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த 02 வாகனங்களும் சபையின் கடமைகளுக்காக முழுநேரமாக இணைக்கப்பட்டுள்ளதால், இதற்கான எரிபொருள் மற்றும் ஏனைய அனைத்து பராமரிப்புச் செலவுகளும் இந்தச் சபையினாலேயே ஏற்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் இந்தச்	சபையினால் பயன்படுத்தப்படும் சொத்துக்களை கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சபையைத் தொடர்ந்து
 நடத்துவது சம்பந்தமாக,
 அரசாங்கத்திற்குச் சொந்தமான
 வணிகச்சார்பற்ற நிறுவனங்கள்
 குறித்து மீளாய்வு செய்வதற்காக
 நிறுவப்பட்டுள்ள குழுவினால் ஒரு
 திட்டவட்டமான தீர்மானம்
 எடுக்கப்படும் வரை, இந்த 2
 வாகனங்களையும் சபைக்கு
 கையேற்பதற்கான நடவடிக்கை
 எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பது
 அவதானிக்கப்படுகிறது.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள்	இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
திறைச்சேரி செயலாளரின் 2021 நவம்பர் 16 ஆம் திகதிய பீஈஐ 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கைக்கு அமைவாக, நிறுவன நல்லாளுகை பற்றிய வழிகாட்டலின் இணைப்பு 01 இன் 02 ஆம் பந்தி மற்றும் வழிகாட்டி கையேட்டின் 2.3 ஆம் பிரிவு.	2024 ஆம் ஆண்டிற்கான கணக்காய்விற்காக சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட செயல்நடவடிக்கைத் திட்டமானது, நிறுவனத்தின் குறிக்கோள்கள், மூலோபாயங்கள் செயல்பாடுகள், மாதாந்திர இலக்குகள் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சரியான வடிவத்திற்கு அமைவாக இருக்கவில்லை என்பதுடன், ஒரு கூட்டிணைந்த திட்டமும் தயாரிக்கப்பட்டிருக்கவி ல்லை.	2024 ஆம் ஆண்டிற்காகத் தயாரிக்கப்பட்ட செயல் நடவடிக்கைத் திட்டத்திற்கு வரிசை அமைச்சின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2025-2030 காலப்பகுதிக்காகத் தயாரிக்கப்பட்ட கூட்டிணைந்த திட்டத்திற்கு பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், செயலாளரின் அங்கீகாரத்திற்காக அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.	மேற்கோள் காட்டப்பட்ட சுற்றறிக்கையின் படி, குறிப்பிட்ட மாதிரிக்கு அமைவாகச் செயல் நடவடிக்கைத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டியதுடன், ஒரு கூட்டிணைந்த திட்டமும் தயாரிக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவானது ரூபா 1,063,832 பற்றாக்குறையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் அதிகரிப்பு ரூபா 700,762 ஆக இருந்தது. இதற்கமைய, நிதி விளைவுகளில் ரூபா 1,764,594 வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்குச் சம்பளங்கள், வேதனங்கள் மற்றும் ஊழியர் நலன்புரிச் செலவினங்கள் ரூபா 3,794,157 இனால் அதிகரித்தமையே பிரதான காரணமாக அமைந்திருந்தது.

2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடங்களின் போக்கு பகுப்பாய்வு

விடயம்	மீளாய்வாண்டு	கடந்த ஆண்டு	கடந்த ஆண்டுடனான மாற்றம்	மாற்றத்தின் சதவீதம்
	ரூபா	ரூபா	ரூபா	நூற்றுக்கு
அரசு மானியங்கள்	12,110,291	13,680,058	(1,567,767)	(13)
சம்பளம், வேதனங்கள் மற்றும் ஊழியர் நலன்கள்	6,733,501	2,939,344	3,794,157	56
வழங்கல் மற்றும் நுகர்வுச் செலவினம்	2,280,572	3,313,820	(1,033,248)	(45)

2.3 விகிதப் பகுப்பாய்வு

மீளாய்வாண்டின் நடைமுறை சொத்து விகிதம் 0.25:1 ஆக இருந்ததுடன், கடந்த ஆண்டில் அம் மதிப்பு 47:1 ஆகக் காணப்பட்டது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவச் செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) கித்துல் அபிவிருத்திச் சபையை நிறுவுவது தொடர்பான 2021 மார்ச் 17 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் பிரகாரம், சபையினால் நிறைவேற்றப்படும் என் எதிர்பார்க்கப்பட்ட கித்துல் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களில் கால்நடை வளர்ப்பை ஊக்குவித்தல், கித்துல் பயிர்ச்செய்கைகளில் தென்னை மற்றும் ஏனைய பயிர்களைப் பயிரிடுவது தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல் மற்றும் கித்துல் உற்பத்திகளை உற்பத்தி செய்தல் ஆகிய பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் 2024 திசம்பர் 31 ஆம் திகதி வரை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	2021 ஆம் ஆண்டில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிறுவப்பட்ட இந்தச் சபைக்கு நிரந்தர பதவியணியொன்று இருந்திருக்கவில்லை என்பது அவதானிக்கப்படுகின்றது. கோவைகளை பரிசீலிக்கும்போது, நிரந்தர அடிப்படையில் 05 முகாமைத்துவ உதவி உத்தியோகத்தர்கள் (தொழில்நுட்பம் சாரா) 2024.10.09 ஆம் திகதியிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது. இரண்டு பதவிநிலை உத்தியோகத்தர்கள் மாத்திரமே இருந்துள்ளதுடன், அந்த இரு உத்தியோகத்தர்களும் பதில் கடமை அடிப்படையில் இந்தச் சபைக்கு இணைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், சபை நிறுவப்பட்டதற்கான பணிகளை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது என்பது அவதானிக்கப்படுகின்றது.	கித்துல் அபிவிருத்திச் சபையை நிறுவுவதன் அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

- (ஆ) 2024 ஆம் ஆண்டில் 05 கித்துல் தொழில்முனைவோருக்கு சிறந்த உற்பத்தி நடைமுறை (GMP) சான்றிதழையும், 10 தொழில்முனைவோருக்கு கித்துல் அபிவிருத்தி சபை (KDB) சான்றிதழையும் வழங்குவதற்காக ரூபா 1.7 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மீளாய்வாண்டின் இறுதி வரை தொடர்புடைய பணிகள் மேற்கொள்ளப்படாததால், ஒதுக்கப்பட்ட முழு நிதியும் சேமிக்கப்பட்டிருந்தமை என்பது அவதானிக்கப்படுகின்றது.
- 2021 ஆம் ஆண்டில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிறுவப்பட்ட இந்தச் சபைக்கு நிரந்தர பதவியணியொன்று இருந்திருக்கவில்லை என்பது அவதானிக்கப்படுகின்றது. கோவைகளை பரிசீலிக்கும்போது, நிரந்தர அடிப்படையில் 05 முகாமைத்துவ உதவி உத்தியோகத்தர்கள் (தொழில்நுட்பம் சாரா) 2024.10.09 ஆம் திகதியிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது. இரண்டு பதவிநிலை உத்தியோகத்தர்கள் மாத்திரமே இருந்துள்ளதுடன், அந்த இரு உத்தியோகத்தர்களும் பதில் கடமை அடிப்படையில் இந்தச் சபைக்கு இணைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், சபை நிறுவப்பட்டதற்கான பணிகளை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது என்பது அவதானிக்கப்படுகின்றது.
- (இ) 2024 ஆம் ஆண்டின் செயல்நடவடிக்கைத் திட்டத்தின்படி, கித்துல் பயிர்ச்செய்கையை ஒரு வணிக ரீதியான பயிர்ச்செய்கையாக மேம்படுத்துவதற்காக, மாதிரி கித்துல் நிலமொன்றை அபிவிருத்தி செய்வதற்கு ஒதுக்கப்பட்ட ரூபா 700,000 நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- இரண்டு பதவிநிலை உத்தியோகத்தர்கள் மாத்திரமே இருந்துள்ளதுடன், அந்த இரு உத்தியோகத்தர்களும் பதில் கடமை அடிப்படையில் இந்தச் சபைக்கு இணைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், சபை நிறுவப்பட்டதற்கான பணிகளை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது என்பது அவதானிக்கப்படுகின்றது.
- கித்துல் அபிவிருத்தி சபையின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் வேலைத் திட்டங்களை வடிவமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

3.2 ஏனைய நிறுவனங்களிற்கு விடுவிக்கப்பட்ட வளங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

யட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான நிலப்பரப்பில் அமைந்திருந்த கட்டிடமொன்றில், 2022 ஆம் ஆண்டிலிருந்து கித்துல் தயாரிப்பு விற்பனை நிலையமொன்று நடத்தப்பட்டு வந்ததுடன், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் சபையினால் ரூபா 1,879,737 செலவிடப்பட்டு அக்கட்டிடம் புனரமைக்கப்பட்டிருந்தபோதிலும், எவ்வித பொருளாதார நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படாமல் அது செயலற்றுக் காணப்பட்டது.

முகாமைத்துவ கருத்துரை

அமைச்சின் உத்தியோகத்தர்கள், கித்துல் சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் யட்டியாந்தோட்டை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் இணைந்து மிக விரைவில் ஒரு களப் பரிசோதனையை மேற்கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது பொருத்தமானதாகும்.

பரிந்துரை

செலவுகளை மேற்கொள்வதற்கு முன்னர் அதன் செயல்திறன் குறித்து கவனம் செலுத்த வேண்டும். தற்போது செயலற்றுக் காணப்படும் சொத்துக்களை திறம்பட பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.3 மனித வளங்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
கித்துல் அபிவிருத்தி சபையின் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் 2021 திசம்பர் 20 ஆம் திகதியன்று அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தபோதிலும், பதவியணியின் பொது மேலாளர் பதவி, 02 உதவி/பிரதி முகாமையாளர் பதவிகள், உள்ளக கணக்காய்வாளர் பதவி, 17 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி உதவிப் பதவிகள் மற்றும் 04 முகாமைத்துவ உதவிப் பதவிகள் வெற்றிடங்களாக காணப்படுவதுடன், 02 உதவி/பிரதி முகாமையாளர் பதவிகள் மற்றும் கணக்கு உத்தியோகத்தர் பதவியின் கடமைகள் பதில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களினால் நிறைவேற்றப்பட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டது.	2023 ஆம் ஆண்டு யூன் மாதம் 06 ஆம் திகதியிலிருந்து பொது மேலாளர் பதவிக்காக முழுநேரப் பெண் உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டதுடன், அதன்பின்னர் வரிசை அமைச்சிலிருந்து மூன்று அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கும், பிரதி முகாமையாளர் (நிதி) மற்றும் (விற்பனை) ஆகிய 2 பதவிகளுக்காக பதில் கடமை அடிப்படையில் உத்தியோகத்தர்களை நியமித்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்தல் போன்றவாறு நிறுவன ரீதியான பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான பதவியணியை பெற்றுக் கொள்ள அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், நிர்வாக உத்தியோகத்தர், அலுவலக பணி உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பதவிகளுக்காக அமைச்சினால் மூன்று உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தேவையான கோரிக்கைகள் வரிசை அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.	சபையின் பணிகளை முறையாக நிறைவேற்றிக் கொள்வதற்கு அவசியமான பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2021 நவம்பர் 16 ஆம் திகதிய பீஈஐ 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் செயல்பாட்டுக் கையேட்டின் 6.6 ஆம் பிரிவின்படி, கணக்காண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் நிதிக் கூற்றுக்கள் கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும், தொடர்புடைய நிதிக் கூற்றுக்கள் 2025 திசம்பர் 30 ஆம் திகதியன்றே கணக்காய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.	2024 ஆம் ஆண்டின் நிதித் திருத்தப்பட்ட நிதிக்கூற்றுக்கள், பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்துடன் 2025.12.29 ஆம் திகதியன்று கணக்காய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.	நிதிக் கூற்றுக்களை குறித்த திகதியில் கணக்காய்வுக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

4.2 வருடாந்த அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2021 நவம்பர் 16 திகதிய பீஈஐ 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் செயல்பாட்டு கையேட்டின் 6.6 ஆம் பிரிவின்படி,	2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை பாராளுமன்றத்தில்	வரைவு வருடாந்த அறிக்கைகள் உரிய திகதியில்

கணக்காண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் வரைவு வருடாந்த அறிக்கைகள் கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், 2024 ஆம் ஆண்டுக்குரிய வரைவு வருடாந்த அறிக்கை 2026 பெப்ரவரி 05 ஆம் திகதி வரையிலும் கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. கணக்காண்டு முடிவடைந்து 05 மாதங்களுக்குள் வருடாந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், 2022 ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கையும் இதுவரையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையின் வரைவு தயாரிக்கப்பட்டு அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது.

கணக்காய்விற்காக சமர்ப்பிக்கப்பட்டு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.